



LHDN
MALAYSIA

E-Invoice உங்கள் வணிகத்தின் புதிய உருமாற்றம்

இம்போசு இ-இன்வாய்ஸ்கு மாறுங்கள்

வங்குவோர் : பொருட்களின் விவரங்கள், அளவு, வரி இல்லாத விலை, வரி உடனிட்ட குட்டுமொத்த பரிவர்த்தனை ஆகியவை அடங்கிய முக்கிய விவரங்களை முழுமையாகக் கொண்டிருக்கும் பரம்பரிய நடைமுறையில் இருந்த அனைத்து விவரங்களும் இ-இன்வொய்ஸில் இடம் பெற்றிருக்கும்.

இ-இன்வொய்ஸ் அம்சங்கள் என்பது உண்மையான நேரத்தில் (real time) சரிபாதி பரிவர்த்தனைகளை வைத்திருப்பதற்கு வகை செய்கிறது.

ஒட்டுமொத்தப் பார்வை

பரம்பரிய நடைமுறையில் இருந்து இ-இன்வொய்ஸ்கு மாறுவதற்கு வரி செலுத்தவோர் HASIL எனப்படும் மலேசிய உரிமையுடைய வாரியத்திற்கு இ-இன்வொய்ஸ் அனுப்புவதற்கு மிகப் பொருத்தமான வழிமுறைகளைத் தேர்வு செய்யலாம்.

இ-இன்வொய்ஸ் அனுப்பும் நேரக்கூத்திரக் HASIL இரண்டு வகையான வழிமுறைகளைத் தயார் செய்திருக்கிறது. வணிகத்தின் தேவை அடிப்படையில் பெருத்தளவை வழிமுறையை வரி செலுத்தவோர் தேர்வு செய்து பயன்படுத்தலாம்.

1. Portal MyInvois

• LHDNM இதனை உருவாக்கியிருக்கிறது.

- கடன் அல்லது வரி செலுத்தவோர் இலவசமாக இதனைப் பயன்படுத்தலாம்.
- Application Programming Interface (API) இணைப்பு தயாராகத் திசையில் இ-இன்வொய்ஸ் வெளியிடுவதற்கு வரி செலுத்தவோர் Portal MyInvois இணைப்பைப் பயன்படுத்தலாம்.

2. Application Programming Interface (API)

- வரி செலுத்தும் சிலரடம் மேலும் எம் இன்வொய்ஸ் (System MyInvois) இடையில் தரவுகளை தொடர்பாக அனுப்பும் ஒரு செட் கோட் (Code) முறைதான் அகலு. நடப்பில் இருக்கும் சிலரடத்தில் ஒருவரினைப்பதற்கு
- தொழில்நுட்பத்தில் தொடக்க முதலீடு தேவை
- மிகப்பெரிய வணிக பரிவர்த்தனை அல்லது பெரும் தொகையில் வரி செலுத்துவதற்கு API முறை மிகவும் பொருத்தமாகும்.
- சொந்த சிலரடத்தைக் கொண்டிருக்கும்

INFO E-INVOIS HASIL

BIL. 2

Bilakah e-Invois perlu dilaksanakan?

e-Invois akan dilaksanakan secara berperingkat mengikut garis masa pelaksanaan mandatori e-Invois seperti di bawah:

Sasaran Pembayar Cukai	Tarikh Pelaksanaan
Pembayar cukai dengan pendapatan atau jualan tahunan melebihi RM100 juta	1 Ogos 2024
Pembayar cukai dengan pendapatan atau jualan tahunan melebihi RM25 juta dan sehingga RM100 juta	1 Januari 2025
Semua pembayar cukai yang menjalankan aktiviti komersial dan perniagaan baharu (tahun 2023 ke atas)	1 Julai 2025

Bagaimana pendapatan atau jualan tahunan ditentukan?

Penentuan pendapatan atau jualan tahunan	Penyataberaud:	Penyata tidak beraud:	Perubahan tempoh pelaksanaan:
Berdasarkan pelaporan di dalam Penyata Pendapatan Komprehensif bagi Tahun Kawangan 2022	Berdasarkan pelaporan di dalam Rincian Nyata Cukai Pendapatan bagi Tahun Taksiran 2022	Berdasarkan pelaporan bagi tahun 2022 yang dipaparkan kepada 12 bulan	

Maklumat dan bantuan lanjut berkaitan pelaksanaan e-Invois

<https://www.hasil.gov.my/e-invois>
03-8882 8000 (Talian 24 jam)

www.hasil.gov.my
@HASIL_Malaysia
@hasil_malaysia
03-8911 1000

திருவனங்கள் Integrasi Application Programming Interface (API) முறையைப் பயன்படுத்தலாம்.

- <https://mytax.hasil.gov.my> என்ற அகப்பக்கத்தில் இருந்து Portal MyInvois புகைட்டலை இலவசமாகப் பயன்படுத்தலாம்.

அல்லது விற்பனை துறையில் கொண்டிருக்கும் வரி செலுத்தவோர் இந்தத் தேதியிலிருந்து இ-இன்வொய்ஸ் முறைக்கு மாற வேண்டும்.

1 ஜூலை 2025 - அனைத்து வகை வரி செலுத்தவோரும் இந்தத் தேதியிலிருந்து இ-இன்வொய்ஸ்கு மாற வேண்டும்.

விற்பனையாளர் - வங்குவோர் இடையிலான பரிவர்த்தனைகளை அறிவிக்கும் முறையை இ-இன்வொய்ஸ் கொண்டிருக்கும். இ-இன்வொய்ஸ் பயன்பாட்டின் வழி காசித் ஆவணங்கள், PDF, JPEG, DOC போன்ற வழக்கமான மின்னியல் பயன்பாடுகள் இனிமேல் இருக்காது.

இ-இன்வொய்ஸ் விற்பனையாளர் -

Berkuat kuasa 1 Ogos 2024, e-invois menjadi wajib di Malaysia untuk perniagaan yang mempunyai perolehan atau hasil melebihi RM100 juta, menandakan detik penting bagi perniagaan apabila mereka menerima pakai perubahan ini kepada cara mereka menginvois transaksi kewangan mereka. Pembayar cukai dengan perolehan tahunan atau hasil melebihi RM25 juta dan sehingga RM100 juta perlu mematuhi keperluan e-invois mulai 1 Januari 2025. Penerimaan pakai e-invois menjadi wajib bagi semua pembayar cukai mulai 1 Julai 2025.

Kerajaan telah memperkenalkan e-invois dengan tujuan untuk menambah baik pentadbiran cukai negara dan menyokong pertumbuhan digital ekonomi, meningkatkan ketelusan dan, oleh itu, keupayaan kerajaan untuk memantau aktiviti korporat di negara ini. Lembaga Hasil Dalam Negeri Malaysia (LHDNM) telah memperkenalkan 2 mekanisme penghantaran e-invois kepada pembayar cukai untuk memilih daripada Portal MyInvois dan Antaramuka Pengaturcaraan Aplikasi (API).

Portal MyInvois, yang dihoskan oleh LHDNM, boleh diakses oleh pembayar cukai tanpa kos dan juga tersedia untuk pembayar cukai yang perlu mengeluarkan e-invois jika sambungan API tidak tersedia.

API ialah satu set kod pengaturcaraan yang membolehkan penghantaran data terus antara sistem pembayar cukai dan sistem MyInvois. Pembayar cukai perlu melabur terlebih dahulu dalam teknologi dan menyesuaikan sistem sedia ada mereka dengan pilihan ini.